

॥ दक्षिणामूर्तिवर्णमालास्तोत्रम् ॥

तक्षिणीणामूर्ती वर्णमालास्तोत्रम्

(1)

ओमित्येतद्यस्य बुधैर्नाम गृहीतं
 यद्वासेदं भाति समस्तं वियदादि ।
 यस्याङ्गातः स्वस्वपदस्था विधिमुख्या—
 स्तं प्रत्यज्ञं दक्षिणवक्त्रं कलयामि ॥

इ मित्येतत्यस्य पुतेतार्नाम करुणैर्तम्
 यत्पाशेतम् पाती समस्तम् वियताती ।
 यस्याङ्गातः स्वस्वपदस्था वित्तिमुख्याः
 तम् प्रत्यज्ञं दक्षिणवक्त्रं कलयामि ॥

प्रणवत्तते एवर्गेपयराक अन्निवालीकर्ण
 करुचिरार्कगो, आकायम् मुतवियपूतं कर्णं ज्ञानं तुम् एवर्ग पिरशा
 तत्त्वालं पिरकाशिकिं रनवेवा, पिरमं न मुतवियोर्ग एवरतु
 आज्ञानकं किं चन्तु तत्त्वम् निलेयीलं इयं कुकिं रनवेवा
 अत्तकेयतक्षिणीमूर्त्तिये नेनाकक्काण्डिरेण ।

(2)

नप्राङ्गाणं भक्तिमतां यः पुरुषार्थ—
 नद्या क्षिप्रं हन्ति च तत्सर्वविपत्तीः ।
 पादाभ्योजाधस्तनितापस्मृतिमीशं
 तं प्रत्यज्ञं दक्षिणवक्त्रं कलयामि ॥

नम् राङ्काणाम् पक्तिमतायम् य ए पुण्डिर्गार्त्ताणं
 तत्वा क्षिप्रम् लूर्नतीक तत्त्वाणव विपत्तीक
 पाताम् पोज्ञातसं तन्त्रितापसंमरुती मैशम्
 तम् प्रत्यज्ञं दक्षिणवक्त्रं कलयामि ॥

தன்னை வணங்கிய பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க
புருஷார்த்தங்களை கொடுத்து, அவர்களின் தொல்லைகள்
பலவற்றையும் நீக்கி, தன் காலுக்கு அடியில் அபஸ்மாரத்தையும்
அடக்கியுள்ளாரே அந்த தக்ஷிணாழுர்த்தியை நேரில் காண்கிறேன்.

(3)

மோஹஷ்டை வைஷிகவையாசிகமுख்யா:

संविनुद्रापुस्तकवीणाक्षगुणन्यम् ।
हस्ताम्भोजैर्विभ्रतमाराधितवन्त-
स्तं प्रत्यक्षं दक्षिणलवक्त्रं कलयासि ॥

மோஹத்வஸ்த்யை வைணவிகவையாஸ்கிமுக்யா:
ஸம்வின்முத்ரா புஸ்தக வீணாக்ஷகுணான்யம்:
ஹஸ்தாம்போஜூர்பிப்ரத மாராதிதவந்த:
தம் ப்ரதயஞ்சம் தக்ஷிணாவக்தரம் கலயாமி॥

நாரதர், சுகர் முதலிய முனிவர்கள் தமது மோஹம்
தோலைய வேண்டி, சின்முத்ரை, புஸ்கம், வீணை, அக்ஷமாலை
இவற்றை கைகளில் தரித்த எந்த கடவுளை ஆராதித்தனரோ அந்த
தக்ஷிணாழுர்த்தியை நேரில் காண்கிறேன்.

(4)

भद्रारूढं भद्रदमाराधयितृणां
भक्तिशङ्कापूर्वकसीशं प्रणामन्ति ।
आदित्या यं वाजितसिद्धै करुणाभिः
तं प्रत्यक्षं दक्षिणवक्त्रं कलयासि ॥

பத்ராரூடம் பத்ரதம் ஆராதயித்ருணாம்
பக்திசரத்தாழூர்வகமீசம் ப்ரணமந்தி ।
ஆதித்யா யம் வாஞ்சித ஸித்யை கருணாப்திம்
தம் ப்ரதயஞ்சம் தக்ஷிணாவக்தரம் கலயாமி॥

பத்ராஸனத்தில் வீற்றிருந்து, தள்ளை வழிபடுவோருக்கு கேஷம் நல்கும் அந்த தக்ஷினா மூர்த்தை நேரில் காண்கிறேன். ஆதித்யர்கள், தமது விரும்பம் நிறைவேற சிரத்தை பக்தியுடன் அவரை நித்யம் வணங்குகின்றனர். அவர் கருணைக்கடல் அன்றோ.

(5)

गर्भन्तस्था: प्राणिन एते भवपाश-
च्छेदे दक्षं निश्चितवन्तः शरणं यम् ।
आराध्याङ्गुप्रस्फुरदम्पोरहयुगम्
तं प्रत्यञ्चं दक्षिणवक्त्रं कलयासि ॥

கார்பாந்தஸ்தா: ப்ராணிந:ஏதே பவபாச
சேதே தக்ஷம் நிஸ்சிதவந்த: சரணமயம்।
ஆராத்யாங்கிப்ரஸ்஫ுரதம்போருஹயுகம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷினாவக்தரம் கலயாமி॥

கர்பத்தின் நடுவே இருக்கும் பிராணிகள் எல்லாம் சம்சாரக்கயிறு (தொடர்) அற்றுப்போக, எந்த ஒருவரை தக்க வராக எண்ணி சரணம் அடைகிறார்களோ அந்த போற்றுதலுக்குரிய திருவடித்தாமரையுடைய தக்ஷினாமூர்த்தியை நேரில் காண்கிறேன்.

(6)

वक्त्रं धन्याः संसृतिवार्धरतिमात्रा-
द्रीताः सन्तः पूर्णशशाङ्कच्छ्रुति यस्य ।
सेवन्तेऽध्यासीनमनन्तं वटमूलं
तं प्रत्यञ्चं दक्षिणवक्त्रं कलयासि ॥

வக்தரம் தன்யா: ஸம்ஸ்ருதி வார்தே ரதிமாத்ராத்
பீதா: ஸந்த: பூர்ண சகாங்கத்யுதி யஸ்ய
ஸேவந்தேத்யாஸீன மனந்தும் வட மூலம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷினாவக்தரம் கலயாமி॥

மிக பயங்கரமான சம்சாரக் கடவுளினின்று
பயந்தவர்களான ஒரு சில புண்யவான்கள் எந்த கடவுளின் பூரண
சந்திர பிரகாசமான முகத்தை ஸெவிக்கிறார்களோ, அத்தகைய
தகவினாழுர்த்தியை நேராகவே காண்கிறேன். அவர்
அந்தமில்லாத ஆலமரத்தினடியில் வீற்றிருக்கிறார்.

(7)

तेजः स्तोमैरङ्गदसंघृतभास्त्रः ॥ १५ ॥
न्माणिक्योत्त्वै भासितविश्वै रुचिरैर्यः ॥ १६ ॥
तेजोमूर्ति खानिलतेजः प्रमुखाव्यै ॥ १७ ॥
तं प्रत्यक्षं दक्षिणवपत्रं कलयामि ॥ १८ ॥

தேஜஸ்தோமை ரங்கத ஸங்கட்டிதபாஸ்வத்
மாணிக்யோத்தூஸ்பாஸிதவிச்வோருசிரௌர்யஃ
தேஜோழுர்த்திம் காஷிலதேஜஸ்ப்ரமுகாப்திம்
தம் ப்ரத்யஞ்சம் தகவினாவக்தரம் கலயாமி॥

எந்த ஒருகடவுள் தோஸ்வனையில் பதித்த உயர்ந்த
மாணிக்கற்களின் சீரிய ஒளிகளால் உலகையே
பிரகாசிக்கச் செய்கிறதோ, அத்தகைய தேஜோழுர்த்தியான
தகவினாழுர்த்தியை நேரில் காண்கிறேன். அவர் பஞ்சஸூதங்கள்
இடுங்கும் இடமானவர்.

(8)

दध्याज्यादिव्यकक्मण्यखिलानि ॥ १९ ॥
त्यक्त्वा काङ्क्षां कमफलेष्वन् करोति ॥ २० ॥
यज्ञिज्ञासारूपफलार्थी खितिदेव ॥ २१ ॥
स्तं प्रत्यक्षं दक्षिणवपत्रं कलयामि ॥ २२ ॥

தத்யாஜ்யாதித்ரவய கர்மாண்யகிலானி
த்யக்தவாகாங்ஷாம் கர்மபலேஷ்வத்ர கரோதி।
யத்ஜிஜ்ஞாஸாரூபபலார்தீ ஈதிதிதேவ:
தம் ப்ரத்யஞ்சம் தகவினா வக்தரம் கலயாமி॥

பூஸாராகள் இவ்வுலகில் கர்மபலங்களில் விருப்பத்தை விட்டொழித்து எந்த ஒரு அகண்ட சிதாகாரத்தையறிய விருப்பம் ஒன்றையே மனதிற் கொண்டு தயிர், நெய், முதலிய த்ரவ்யங்களைக்கொண்ட கர்மாக்களைச் செய்கிறார்களோ அந்த தகவினாலூர்த்தியை நேராகக் காண்கிறேன்.

(9)

கிருஷ்ண ய ஭ஜமானः பृथுபुण्यः
प्रधवस्ताधिः प्रोज्जितसंसृत्यखिलार्तिः ।
प्रत्यभूतं ब्रह्म परं सत्रभते च
तं प्रत्यक्षं दक्षिणवक्त्रं कलयामि ॥

கஷ்டிப்ரம் லோகே யம் பஜமானः ப்ரதூது புண்யः
प्रत्थवस्तं व्रह्म परं सत्रभते च
प्रத्यभूतम् प्ररஹ्म पரम् ஸன் ரமதே ச
தம் ப்ரத்யஞ்சம் தகவினாலூர்த்தம்ரம் கலயாமி॥

எந்த ஒரு கடவுளை இந்த உலகில் சேவிப்பவன் மிகுந்த புண்யசாலியாய் மனக்கவலையகற்றி, சம்சாரத் தொல் வைகளையுமகற்றி, நல்லவனாய் அபரோக்ஷப்ரஹ்மத்தை கண்டு களிக்கிறானோ, அத்தகைய தகவினாலூர்த்தியை நேராகக்காண்கிறேன்.

(10)

ஏனெत்யேவं யन்முமध்யஸ்திதவर்ண -
नभक्ताः काले वर्णद्वीत्यै प्रजपन्तः ।
மोदन्ते संप्राप्तसमस्तश्रृतितन्त्रा -
स्तं प्रत्यक्षं दक्षिणवक्त्रं कलयामि ॥

ணாநேத்யேவம் யன்மனு மத்யஸ்தித வாரணான்
பக்தா� காலே வர்ணக்ருஹீத்யை ப்ரஜபந்தः
மோதந்தே ஸம்ப்ராப்த ஸமஸ்த ச்ருதி தந்தரா�
தம் ப்ரத்யஞ்சம் தகவினா வக்தரம் கலயாமி॥

எழுத்துக்களை உச்சரிக்க வேண்டுமே என்பதற்காக,
எந்த ஒரு கடவுளின் மந்திரத்தின் உள்ளடங்கிய 'ண' 'ந்' என்ற
முத்துக்களை பக்தர்கள் ஜபிக்ரிரார்களோ, அதன் மூலம் எவ்வா
வேதரவுஸ்யங்களையும் அறிந்து மகிழ்கிரார்களோ,
அத்தகையக்ஞாமூர்த்தியை நேரிடையாகக் காண்கிறேன்.

(11)

ஸूर्तिशायानिर्जितमन्दाकिनिकुन्द -
प्रालेयाम्भोराशिसुधाभूतिसुरभा ।
यस्याप्रा भाहासविघौ दक्षिणरिषि -
स्तं प्रत्यक्षं दक्षिणवक्त्रं कलयामि ॥

மூர்த்தி: சாயா நிர்ஜித மந்தாகினி குந்த
ப்ராலேயாம் போராகி ஸ்தா பூதிஸ-ரேபா
யஸ்யாப்ராபாஹாஸ் விதெள தங்கி ரோதிம:
தம் ப்ரத்யஞ்சம் தக்ஞினவக்தரம் கலயாமி॥

எந்த கடவுள்டைய வடிவம், கங்கை, குந்தபுஷ்பம்,
பனிக்டல், அம்ருதம், விழுதி இவற்றின் காந்தியை
விடமேலானதோ, எவருடைய கழுத்து நீலமேகச்யாமலமோ
அத்தகைய தக்ஞாமூர்த்தியை கண்ணாரக் காண்கிறேனே।

(12)

तस्स्वर्णच्छायजटाजूटकटाह -
प्रोद्यशीषीवल्लिविराजतसुरसिन्धुम् ।
नित्यं सूक्ष्मं नित्यनिरस्ताखिलदोषं
तं प्रत्यक्षं दक्षिणवक्त्रं कलयामि ॥

தப்தஸ்வர்ணச்சாய ஜடாஜுட்கடாஹ
ப்ரோத்யத் வீசீவல்லி விராஜுதஸ்ரஸிந்தும்;
நித்யம் குஷமம் நித்ய நிரஸ்தாகிலதோஷம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஞினவக்தரம் கலயாமி॥

உருக்கியதங்கம் போன்ற ஜடா முடியாகிய
தொம்பையிலிருந்து வெளிவந்த அலைக்கொடிகள் தவழும்
கங்கையை உடையவரும், நித்யமானவரும்,
ஸ்ரூபமானவரும், கொஞ்சமும் தோஷமில்லாதவருமான
தக்ளினாழுர்த்தியை நேரே காண்கிறேன்.

(13)

येन ज्ञातेनैव समर्तं विदितं स्या -
द्यस्मादन्यद्वस्तु जगत्यां शशशृङ्गम् ।
यं प्राप्तानां नास्ति परं प्राप्यमनादि
तं प्रत्यञ्चं दक्षिणवक्त्रं कलयामि ॥

யேந ஜ்ஞாதேநைவ ஸமஸ்தம் விதிதம் ஸ்யாத்
யஸ்மாத் அன்யத் வஸ்து ஜூகத்யாம சச்சருங்கம்
யம் ப்ராப்தாநாம் நாஸ்திபரம் ப்ராப்ய மனாதிம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ளினாவக்தரம் கலயாமி॥

எந்த ஒருவரைத் தெரிந்து கொண்டாலே மற்றெல்லாம்
தெரிந்த தாகிவிடுமோ, எவரைத்தவிர வேறு பொருளே உலகில்
இல்லையோ, எவரை அடைந்து விட்டால் வேறெதுவும்
அடையவேண்டியதில்லையோ அத்தகைய அனாதியான
தக்ளினாழுர்த்தியை இதோ காண்கிறேன்.

(14)

मत्तो मारो यस्य ललाटाक्षिभवाग्नि -
स्फूर्जत्कीलप्रोषितभस्मीकृतदेहः ।
तद्रस्मासीद्यस्य सुजातः पटवास -
स्तं प्रत्यञ्चं दक्षिणवक्त्रं कलयामि ॥

மத்தோ மாரோ யஸ்ய லலாடாக்ஷிபவாக்னி
ஸ்டூர்ஜூத்கீலப்ரோக்ஷித பஸ்மீக்ருத தேஹः
தத்பஸ்மாஸீத் யஸ்ய ஸ்தூதः படவாஸः
தம் ப்ரத்யஞ்சம் தக்ளினா வக்ரம் கலயாமி॥

திமிறுடன் வந்த மன்மதன் எந்த ஒரு கடவுளின் நெற்றிக்கண்களில் தோன்றிய அக்னியின் ஜ்வாலையால் பொசுக்கப்பட்டும், பஸ்மமாக்கப்பட்டும் போனானோ, அந்த பஸ்மமே எவருக்கு துணிக்கு இடும்வாசனை பொடியாக நன்கு அமைந்ததோ, அத்தகைய தகவினாழுர்தியை நேரே காண்கிறேன்.

(15)

हास्मोराशौ संसृतिलपे लुठतां त -
त्पारं गन्तुं यत्पदभक्तिर्थनौका ।
सर्वाराध्यं सर्वागमानन्दपयोधि
तं प्रत्यञ्च दक्षिणवक्त्रं कलयामि ॥

ஹயம்போராசென் ஸம்ஸ்ருதிக்குபே லுடதாம்தத்
பாரம் கந்தும் யத்பதபக்தி: தருடனெகா
ஸர்வாராத்யம் ஸர்வாகமானந்தபயோதிம்
தம் ப்ரத்யஞ்சம் தகவினா வக்தரம் தலயாமி॥

ஸம் ஸாரக்கடவில் மூழ் கித்தத்தளிப் பவர்க்கு
அதிலிருந்து கரை சேர எந்த ஒரு கடவுளின் திருவடிப்பற்று
ஒன்றே படகாக அமையுமோ, அத்தகைய தகவினாழுர்த்தியை
நேராகக்காண்கிறேன். அவர் அனைவராலும் போற்றப்பட்ட,
அனைவருள்ளும் ஊடுருவிய ஆனந்தக்கடலாய் விளங்குகிறார்.

(16)

मेधावी स्यादिन्दुवतंसं धृतवीण
कर्पूराभं पुस्तकहस्तं कमलाक्षम् ।
घित्ते ध्यायन्यस्य वपुद्राङ्गिनिषिष्ठा
तं प्रत्यञ्च दक्षिणवक्त्रं कलयामि ॥

மேதாவீ ஸ்யாத் இந்துவதம் ஸம் தருதவீணம்
கர்பூராபம் புஸ்தகஹஸ்தம் கமலாக்ஷம்
கித்தே த்யாயன் யஸ்ய வடு: த்ராங் நிமிஷார்தம்
தம் ப்ரத்யஞ்சம் தகவினாவக்தரம் கலயாமி॥

சந்திரனை அணிந்தும், வீணையை தரித்தும்,
புஸ்தகத்தை கையில் கொண்டும் கர்ஷுரமேனியாய்,
கமலக்கண்ணராய் இருக்கும் எந்த ஒருவரை மனதில் தியானம்
செய்வதால் மேதாவியாக ஆகிறானோ, எவருடைய உருவம்
அரைநொடியாய் ‘திடும்’ எனத் தோன்றுமோ அத்தகைய
தவணையூர்த்தியை காண்கிறேன்.

(17)

धाम्ना धाम प्रौढरुचीनां परमं य –
त्सूर्यादीनां यस्य स हेतुर्जगदादेः ।
एतावान्यो यस्य न सर्वेश्वरमीडयं
तं प्रत्यक्षं दक्षिणवक्त्रं कलयामि ॥

தாம்னாம் தாம ப்ரெராடருசீனாம் பரமம் யத்
குர்யாதீனாம் யஸ்ய ஸ ஹேது: ஐகதாதே:
ஏதாவான் யோ யஸ்ய ந ஸர்வேச்வர மீடயம்
தம் பரத்யஞ்சம் தக்ஷிணைவக்த்ரம் கலயாமி॥

ஒளிகளுக்கெல்லாம் ஒளி; அதாவது மிக அதிகமான
பிரகாசமுள்ள சூர்யன் முதலியவர்களுக்கும் மேலானவர் அவர்;
உலகுக்கு ஆதியான அவருக்கு மூலகாரணம் எதுவுமில்லை
அளவுள்ள உலகம் முதலியவற்றிற்கு அவர் அளவுள்ளவரில்லை,
அவர் சர்வேச்வரன், எல் லோராலும் போற்றப்படுபவர்.
அவர்தான் தக்ஷிணையூர்த்தி.

(18)

प्रत्याहारप्राणनिरोधादिसमर्थे
भक्तैर्दान्तैः संयतचित्तैर्यतमानैः ।
स्वात्मत्वेन ज्ञायत एव त्वरया य –
स्तं प्रत्यक्षं दक्षिणवक्त्रं कलयामि ॥

ப்ரத்யாஹார - ப்ராணநிரோ தாதிஸமர்த்தை
 பக்ஷை: தாந்தை: ஸம்யத சித்தை: யதமானை:
 ஸ்வாத்மத்வேந ஜ்ஞாயத ஏவ தவரயா ய:
 தம் ப்ரத்யஞ்சம் தக்ஷினாவக்தரம் கலயாமி॥

ப்ராணவாயுவை திருப்புவதிலும், அடக்குவதிலும்
 தேர்ச்சிபெற்ற பக்கதர்கள், புலன்களையும், மனதையும்
 அடக்கிவெகுவாக ஸாதனையில் சுடுபட்டவர்கள்,
 எவரொருவரை தனதாத்மா தான் என்று அறிகிறார்களோ,
 அத்தகைய தக்ஷினாழுர்த்தியை நேரே காண்கிறேன்.

(19)

ஜாஂஶி஭ூதாந்பாணிந ஏதாந்பலடாதா
 சித்தாந்த:ஸ்த: ப்ரெயதி ஸ்வே ஸகலேஓபி।
 கृत्ये देवः प्राक्तनकर्मानुसरः सं -
 स्तं प्रत्यञ्चं दक्षिणवक्त्रं कलयामि ॥

ஞாமசீதூதான் ப்ராணிந ஏதான் பலதாதா
 சித்தாந்த:ஸ்த:ப்ரேயதி ஸ்வே ஸகலேஓபி।
 க்ருத்யே தேவ: ப்ராக்தநகர்மா நுஸர: ஸன்
 தம் ப்ரத்யஞ்சம் தக்ஷினாவக்தரம் கலயாமி॥

எல்லாம் அறிந்தவர் அவர், எல்லோருக்கும்
 தர்மப்பயனை அருளுபவரும் அவரே. அவர்தனது அம்சமாகவே
 உள்ளபிராணிகளை அவரவர் (வேலையில்) சுடுபடத்
 தூண்டுபவரும் அவரே; ஆனால் முன்பிறவியிற்
 செய்தகர்மாவுக்கு ஏற்ப வழி நடத்துபவர். அத்தகைய
 தக்ஷினாழுர்த்தியை இதோ நேரே காண்கிறேன்!

(20)

प्रजामात्रं प्रापितसंविनिजभक्तं
 प्राणाक्षादेः प्रेरयितारं प्रणवार्थम् ।
 प्राहुः प्राजा यं विदितानुश्रवतत्त्वा -
 स्तं प्रत्यञ्चं दक्षिणवक्त्रं कलयामि ॥

परञ्जुनोमात्तरम् प्रापीतस्मविन्निज्ञपक्तम्
 प्राणाङ्गोक्षातेः प्रेरयितारम् प्रणवार्त्तम् ।
 प्रावृहाः प्राज्ञुनोः यम् वितीतानुचरव तत्वाः
 तम् प्रत्यञ्चम् सक्षिण्वक्त्तरम् कलयामि ॥

வேதப்பொருள் அறிந்தபேரறிவாளிகள் எந்த ஒருவரை
 அறிவே யானவர் என்றும், தன்பக்தனுக்கு அறிவை
 அருளுபவரென்றும், ப்ராணன், இந்திரியங்கள் ஆகியவற்றை
 இயக்கின்றவராயும், ப்ரணவப் பொருளாயும்
 குறிப்பிடுகின்றார்களோ ॥ அத்தகைய தக்ஷிணாழுர்த்தியை.
 இதோ நேரே காண்கிறேன்.

(21)

यस्याज्ञानादेव नृणां संसृतिबन्धो
 यस्य ज्ञानादेव विमोक्षो भवतीति ।
 स्पष्टं श्रूते वेदशिरो देशिकमाद्यं
 तं प्रत्यञ्चं दक्षिणवक्त्रं कलयामि ॥

யஸ்யாஜ்ஞாநாதேவ ந்றுணாம் ஸம்ஸ்ருதிபந்தோ
 யஸ்ய ஜ்ஞாநா தேவ விமோக்ஷோ பவதீதி ।
 ஸ்பஷ்டம் ப்ரூதே வேத சிரோ தேசிகமாத்யம்
 தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணவக்த்ரம் கலயாமி ॥

உபநிஷதங்கள், எவரொருவரை அறியாததால்தான் மனிதர்களுக்கு ஸம்ஸாரபந்தம் ஏற்படுகிறதென்றும், எவரை அறிந்து விட்டால் மோக்ஷம் கிட்டிவிடுகிறதென்றும் தெளிவாகக் கூறுகின்றனவோ அத்தகைய ஆதிகுருவான தக்ஷிணாஸுர்த்தியை கண்ணால் காண்கிறேன்.!

(22)

உறைவிடாருப்படேநேவ ச விக்ஷ
யத்ரா஧்யஸ்தஂ ஜிவபரேஶத்வஸபீடஸ் ।
஭ானோர்மாநுஷ்மூவ஦ஸ்தாகிலமே஦
த் பித்யங்க ஦க்ஷிணவகந் கலயாமி ॥

சன்ஜோவித்யா ரூபபடேனைவ ச விச்வம்
யத்ராத்யஸ்தம் ஜீவபரேஶத்வமீதம்
பாநோ: பாநுஷ்வம்புவதஸ்தாகில பேதம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணாவக்தரம்கலயாமி॥

அஞ்ஞானமாகிய துணியால் மூடப்பட்டிருப்பதால் இந்த உலக மாயை தோன்றுகிறது. ஜீவன், பரமாத்மா என்றபேதமும் அப்போதுதான் தோன்றுகிறது. சூர்யனின் கிரணங்கள் தண்ணீரில் அனைத்து பேதங்களையும் இழந்து விடுகிறது. அத்தகைய தக்ஷிணாஸுர்த்தியை காண்கிறேன்.

(23)

ஸ்வாபஸ்வநௌ ஜா஗்ரதவஸ்஥ாபி ந யத்ர
பிராணஶ்வेत: ஸர்வதோ ய: ஸகலாத்மா ।
கூடஸ்஥ோ ய: கேவலஸ்஥ித்ஸுखாலப -
ஸ்த பித்யங்க ஦க்ஷிணவகந் கலயாமி ॥

ஸ்வாபஸ்வப்னெள ஜாக்ரெதவஸ்தாபி ந யத்ர
 ப்ராணே: சேத: ஸர்வ கதோ ய: ஸகலாத்மா:
 கூடஸ்தோ ய: கேவலஸச்சித்ஸாகருப: தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணைவக்த்ரம் கலயாமிஃ

எவரிடம் ஜாக்ரத் - ஸ்வப்ன - ஸாஷாப்திகள்
 கிடையாதோ, எவர் ப்ராணனாயும், மனதாயும்
 எல்லாபிராணிகளிடத்தும் இருந்து ஸகலஸ்வருபியாயும்
 இருக்கிறாரோ, எவர் சாஷியாகவும், ஸத் சித் ஆனந்த
 ருபியாகவும் இருக்கிறாரோ அத்தகைய தக்ஷிணாழுர்த்தியை
 இதோ நான் காண்கிறேன்.

(24)

ஹாஹ்யேவ் விஸ்யமீயுமுனிமுख்ய
 ஜாதே யஸ்மிந்த்வாத்யாநாத்மவிமோஹ: |
 ப்ரத்ய஭ूதே ஬்ரஹ்மி யாத: கதமித்஥
 த ப்ரத்யங்க ஦க்ஷிணவக்ரம் கலயாமி ||

ஹாஹேத்யேவம் விஸ்மய மீயு: முனிமுக்யா: |
 ஜாஞ்சாதே யஸ்மின ஸ்வாத்மதயானாத்
 மவிமோஹ: |

ப்ரத்யக் பூதே ப்ரஹ்மணி யாத: கதமித்தம்
 தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிணைவக்த்ரம் கலயாமிஃ

எவரொருவரை தெரிந்துகொண்டால், ப்ரஹ்மம்
 தெளிவானபோழ்து அனாத்ம விஷயமான மோஹம்
 சட்டெனப்போய்விட்டதே இதென்ன ஆச்சர்யம் என்று
 முனிவர்கள் வியப்படைகிறார்கள். அத்தகைய
 தக்ஷிணாழுர்த்தியை இதோ நான் காண்கிறேன்.

(25)

யீஷ ரம்யைமத்தமயூராமி஧வுதை -

ராடை வலுமா யந்நுவர்ண்முனி஭க்டி ।

தாமேவைதாங் வக்ஷிணவகந்தா -

வரீகுயாட்டீஷிகஸஸ்ராட் பரமாத்மா ॥

யைஷா ரம்யைர்மத்தமயூராபிதவ்ருத்தை:

ஆதெள் க்லுப்தா யன்மனு வர்ணை:முனிபங்கீ

தாமேவைதாங் தக்ஷிணவக்தந: க்ருபயா ஸெளா

ஊர்குர்யாத் தேசிகஸம்ராட் பிரமாத்மா॥

மத்தமயூரம் என்ற அழகிய விருத்தத்தில் முதலில் தக்ஷிணாமூர்த்தி மந்தரத்திலுள்ள எழுத்துக்களால் புனையப்பட்ட மந்திரம் போன்ற இந்த பத்யரசனையை தயவுசெய்து தக்ஷிணாமூர்த்திக்குரு ஏற்றுக்கொள்ளட்டும்.

ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி வர்ணமாலாஸ்தோத்ரம் முற்றிற்று

